7. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

(அ) சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

- ஏதுமில்லை -

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

51. மானியக் கோரிக்கை எண் 39 - கட்டடங்கள் (பொதுப் பணித் துறை) பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2010-2011. (தமிழ், ஆங்கிலம்)

52. மானியக் கோரிக்கை எண் 40 - பாசனம் (பொதுப் பணித் துறை) பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2010-2011. (தமிழ், ஆங்கிலம்)

53. "அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் நான்கு ஆண்டு கால சாதனைகள், 2006-2010" என்கிற சிறு நூல். (தமிழ்)

54. பள்ளிக் கல்வித் துறையின் "புள்ளி விவரம்-ஒரு கண்ணோட்டம், 2010" என்கிற சிறு நூல். (தமிழ்)

55. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்களால் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், 2010-2011. (தமிழ்)

56. கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களால் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், 2010-2011. (தமிழ்)

57. பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், 2010-2011. (தமிழ்)

58. உடுக்குறியிடாத வினாக்கள்-விடைகள் பட்டியல். (நான்காவது பட்டியல்) (வரிசை எண்கள் 1 முதல் 100 வரை)